



இந்திய பட்டயக்கணக்காளர் அமைப்பு

குறு/சிறு/நடுத்தரத் தொழிலுக்கான குறு



குறு/சிறு/நடுத்தரத் தொழில் நிறுவங்களுக்கான
முன்பொதிவு திவால் தீர்மான செயல்முறைக்
கட்டமைப்பு குறித்த விழிப்புணர்வு
PRE-PACKAGED INSOLVENCY RESOLUTION PROCESS (PPIRP)

தகவல் குறிப்பு

1st Edition: October, 2022

Published by:

இந்திய பட்டயக்கணக்காளர் அமைப்பில் அங்கம் வகிக்கும்
நிறுவன நொடிப்பு/நலிவுநிலை நிபுணர் பிரிவு மற்றும்
குறு/சிறு/நடுத்தரத் தொழிலுக்கான குழுவின்
ஆதரவில் வெளியிடப்படுகின்றது.

பின்புலம்:

இந்தியப் பொருளாதாரத்தின் ஒட்டு மொத்த உற்பத்திக்கு (GDP) அதிக அளவில் ஆதாரமாக விளங்கி, குறைந்த முதலீட்டிலேயே அதிகப்படியான மக்களுக்கு வேலைவாய்ப்பு நல்கி நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெரும்பங்கு வகிப்பவை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆகும். சமீபத்திய கொரோனா பெருந்தொற்றின் போது தொழில்நிறுவனங்கள் அதிலும் குறிப்பாக இந்தக் குறுசிறுநடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நடைமுறை முதலீடு கிடைக்காமலும், தங்களுக்கான மூலப் பொருட்கள் கிடைக்காமலும், ஊரடங்கினாலும் பெருமளவு பாதிக்கப்பட்டன. இதனால் இந்நிறுவனங்கள் வங்கிகளுக்கும் கடன் வழங்கியவர்களுக்கும் உரிய தவணைகளைக் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அரசு இந்த நிறுவனங்களின் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்நிறுவனங்களை அவற்றின் பொருளாதாரச் சிக்கலில் இருந்து விடுவிக்க உதவிபுரிவதற்காக நொடிப்பு மற்றும் பொருளறு நிலைச் சட்டக்கோவை, 2016ல் ஒரு திட்டத்தை உருவாக்கி இருக்கின்றது.

இந்தத் திட்டத்தின் வரையறை முன்பொதிவு திவால் தீர்மான செயல்முறைக் கட்டமைப்பு (Pre-pack Insolvency Resolution Framework or 'PPIRP') என்று வழங்கப்படுகின்றது. இது வங்கிகளுக்குக் கொடுக்க வேண்டிய கடனை ஒரேமுறையில் தீர்ப்பது உள்ளிட்ட பல திறன்வாய்ந்த மற்றும் உடனடித் தீர்வு வழங்க வழிவகுக்கின்றது. இது மேற்குறிப்பிட்ட நொடிப்பு மற்றும் பொருளறு நிலைச் சட்டக்கோவையின் கீழ் வருகின்றது.

இதைப் பயன்படுத்துவதற்குப் பொருளாதாரச் சிக்கலில் தவிக்கும் குறு/சிறு/நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர் மற்றும் உரிமைதாரர்கள் மிகவும் பொருத்தமானவர்கள் ஆவார்கள். இதன்படி கடனாளிகள் வங்கிகள் மற்றும் கடன் கொடுத்தோர் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே தாமே முன்வந்து கடன் கொடுத்தவர்களின் சம்மத்தோடு இந்த முன்பொதிவு திவால் தீர்மானத்தினை உருவாக்கலாம். அவ்வாறு உருவாக்கிய பின்னர் இதற்கான சிறப்பு நீதிமன்றமான தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தினை (NCLT) அணுகலாம்.

இந்தப் புதிய திட்டத்தின் பல்வேறு அம்சங்களைப் புரிந்து குறு/சிறு/நடுத்தரத் தொழில் நிறுவனங்களும், நிதிக்கடன் கொடுத்தவர்களும் பயன்படுத்திக் கொள்வதற்கு வசதியாக அடிக்கடி கேட்கப்படும் கேள்வி பதில் வடிவத்தில் இக்கையேடு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டியின் நோக்கம் இந்த அரிய திட்டத்தின் பயன்பாட்டை குறு/சிறு/நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அறிந்து பயன்பெறச் செய்வதாகும். மேலும் விவரங்களுக்கு உங்கள் வங்கிகள் அல்லது வல்லுநர்களை அணுகலாம். இது குறித்த விளக்கங்கள் நொடிப்பு மற்றும் பொருளறு நிலைச் சட்டக்கோவை, 2016ன் பிரிவு 54(A) முதல் 54(P) வரை இருக்கின்றது. கீழ்க்காணும் தொடுப்பின் மூலம் இணையத்தில் காணலாம்.

<https://ibbi.gov.in/uploads/legalframework/2022-04-28-181717-r28jw-af0143991dbbd963f47def187e86517f.pdf>.

ஒரே பாதையில்
லட்சியத்தை அடைய

குறுசிறுநடுத்தரத் தொழில்
நிறுமங்கள் மட்டும்

முன்பொதிவு

குறுசிறுநடுத்தரத் தொழில்களுக்கு
விரைவுத் தீர்வு

சிக்கலிலிருந்து விடுபட அதிகப்
பயனுள்ளது

1 முன்பொதிவு திவால் தீர்மான செயல்முறை (PPIRP) என்றால் என்ன?

ஒரு நிறுவனம் தமக்குக் கடன் கொடுத்தவர்களின் அனுமதியோடு தங்கள் நிர்வாக உரிமையும் தொழில் நடத்துவதும் முடங்காத வகையில் அவர்களது நிர்வாகப் பொருளாதாரச் சிக்கலில் இருந்து தாமே மீண்டு வருவதற்கு ஒரு செயல்திட்டத்தை உருவாக்கி அதை ஒரு முன்பொதிவு திவால் தீர்மானம் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும். இதுவே முன்பொதிவு திவால் தீர்மான செயல்முறை என்றழைக்கப்படுகின்றது.

2 முன்பொதிவு திவால் தீர்மான செயல்முறையின் (PPIRP) தேவை என்ன?

கொரோனா பெருந்தொற்றின் விளைவாக மேலும் நலிவுற்றுக் குறு/சிறு/நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் நடைமுறை மூலதனமின்மை, பணப் புழக்கமின்மை, வட்டி மற்றும் அசல் கட்ட முடியாமல் தவிக்கும் கடன் தவணை மேலாண்மைச் சிக்கல்களிலிருந்து விரைவாகவும், அதிக செலவில்லாமலும் விடுபட்டு இதில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் தீர்வு வழங்க இத்திட்டத்தில் வழிவகை உள்ளது, எனவே இன்றைய காலகட்டத்தில் இது மிகவும் அவசியமானதாகி உள்ளது.

3 இதனை விண்ணப்பம் மூலம் துவக்கி வைப்பவர் யார்?

குறு/சிறு/நடுத்தரத் தொழில்நிறுவனங்களின் சட்டம் 2006ன் பிரிவு 7(1)ன் கீழ் வரும் எந்த ஒரு பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமமும் அல்லது பொறுப்பு வரையறுக்கப்பட்ட பங்குதாரர் நிறுமமும் (கடனாளி நிறுமங்கள்-“Corporate Debtor”) இதைத் துவக்கலாம்.

4

குறு/சிறு/நடுத்தர நிறுவனங்கள் என்பவை எவை?

உற்பத்தி மற்றும் சேவைத் தொழில் நிறுவனங்கள் அவை இயந்திர தளவாடங்களில் அல்லது கருவிகளில் செய்யும் முதலீடு மற்றும் ஆண்டு விற்றுமுதலின் அடிப்படையில் குறு/சிறு/நடுத்தரத் தொழில் நிறுவனங்களாக வரையறுக்கப்படுகின்றன

ஒருங்கிணைந்த இயந்திர முதலீடு மற்றும் விற்பனை அளவு *

பிரிவு	குறு	சிறு	நடுத்தரம்
உற்பத்தி மற்றும் சேவை	1 கோடியை மிஞ்சாத அளவில் முதலீடு மற்றும் ஆண்டு விற்பனை 5 கோடிக்கும் குறைவு	10 கோடியை மிஞ்சாத அளவில் முதலீடு மற்றும் ஆண்டு விற்பனை 50 கோடிக்கும் குறைவு	50 கோடியை மிஞ்சாத அளவில் முதலீடு மற்றும் ஆண்டு விற்பனை 250 கோடிக்கும் குறைவு

* தகுதி மற்றும் பொருத்தம் குறித்து மேலும் அறிய தயவு செய்து குறுசிறுநடுத்தரத் தொழில்நிறுவனங்களின் சட்டம் 2006ஐக் காணவும்.

5

இத்திட்டத்தின்படி நடவடிக்கையினை எப்போது துவங்கலாம்?

கடன் செலுத்தாமல் நிலுவையாகக் குறைந்த பட்சம் பத்து லட்சம் மற்றும் அதற்கு மேலும் உள்ள குறு/சிறு/நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இதை ஆரம்பிக்கலாம்.

நிலுவை எனப்படுவது சட்டக்கோவையின் பிரிவு 3(12)ன் படி தவணைக் காலம் முடிந்த பின்னரும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ திருப்பிக் கட்டாமல் இருப்பதாகும். குறைந்த பட்சமான ரூபாய் பத்து லட்சம் என்பது ஒரே கணக்கிலிருக்க வேண்டுமென்பதில்லை. பல கணக்குகளில் இருந்து வரும் நிலுவைத் தொகையின் கூட்டுத் தொகையாகவும் இருக்கலாம்.

6

குறு/சிறு/நடுத்தர நிறுவனம் இத்திட்டத்தில் பயனடைவதற்கு நிபுணர்களின் துணையினை நாடவேண்டுமா?

ஆம். நிறுவனம் ஒரு தகுதிவாய்ந்த திவால் நிபுணரை நாடி அவரது சேவையைப் பெற வேண்டும். இவ்விடத்தில் திவால் நிபுணர் கடனாளி நிறுவனத்துக்கு விண்ணப்பம் அளிக்கும் வரை வழிகாட்டுபவராகவும், பின்னர் அவரே தீர்வு நிபுணராகவும் இரட்டைப் பணியாற்றுவார். முன்பொதிவுத் தீர்மானத்தின் படி நிதிக் கடனளிப்போர் நிர்ணயிக்கப்படும் தீர்வு நிபுணராகத் தொடர்ந்து அவரே பணியாற்றலாம். அல்லது வேறொருவரும் தீர்வு நிபுணராக நிர்ணயிக்கப்படலாம்.

7

இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும்முன் கடனாளி நிறுவனம் செய்ய வேண்டியது என்ன?

- 75 % க்கும் அதிகமான பங்குதாரர்கள் இத்திட்டத்தின் வழி விண்ணப்பிக்க ஒரு சிறப்புத் தீர்மானம் இயற்ற வேண்டும்.;
- ஒரு அடிப்படைத் தீர்வுத் திட்டத்தினை உருவாக்க வேண்டும்;
- இயக்குநர்கள் உறுதிப்படுத்த வேண்டியவை:(a)விண்ணப்பம் 90 நாட்களுக்குள் அளிக்கப்பட வேண்டும்; (b) எந்த ஒரு அங்கமும் ஏமாற்றுவதாக இருக்க கூடாது; (c)நிர்ணயிக்கப்படும் தீர்வு நிபுணர் குறித்த தகவல்கள்;
- விண்ணப்பத்திற்கு 66%க்கும் அதிகமான உறவில்லாத நிதிக் கடனளித்தோரின் அங்கீகாரம்;
- திவால் நிபுணரை நிர்ணயம் செய்தல் மற்றும் அவரை 66%க்கும் அதிகமான உறவில்லாத நிதிக் கடனளித் தோரும் அங்கீகரித்தல்.

8

அடிப்படைத் தீர்வுத் திட்டம் என்றால் என்ன?

ஒரு அடிப்படைத் தீர்வுத் திட்டம் எனப்படுவது கடனாளி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு சட்டக் கோவையின் பிரிவு 30ன் கீழ் கடன் வழங்கியோர் குழுவிற்கு முதன்முறையாக சமர்ப்பிக்கும் தீர்வுத் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் கடன் வழங்கியோர் குழு பரிசீலிப்பதற்காக இது கடனாளி நிறுவனத்தால் உருவாக்கப்படுகின்றது.

9

உறவில்லா நிதிக் கடன் வழங்கியவர்கள் எனப்படுபவர்கள் யார்?

கடனாளி நிறுவனத்திற்கு எந்த வகையிலும் உறவில்லாத நிதிக்கடன் வழங்கியவர்களே அவ்வாறு அழைக்கப்படுகின்றனர்.

10

இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் காலக்கெடு யாது?

இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தச் செயல்முறையும் ஆரம்பிக்கப்பட்ட 120 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். கடன் வழங்கிய குழுவினரின் ஒப்புதலுக்கு 90 நாட்கள் - தீர்ப்பளிப்பதற்கு - 30 நாட்கள்

11 அடிப்படைத் தீர்வுத் திட்டத்தின் ஒப்புதல் நடைமுறைப்படுத்துவது எப்படி?

கடன் வழங்கியோர் குழு உருவாக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் அடிப்படைத் தீர்வுத் திட்டம் கடனாளி நிறுமத்தால் குழுவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இத்திட்டத்தினை குழுவில் அங்கம் வகிக்கும் 66%க்கும் அதிகமான கடன் வழங்கியோர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

12 அடிப்படைத் திட்டம் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்கள் எவையாக இருக்கக் கூடும்?

கடன் வழங்கியோர் குழு தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அடிப்படைத் தீர்வுத் திட்டத்தினை அதன் வணிக நடைமுறை இயலுமையையும் சாத்தியக் கூறுகளையும் ஆய்வு செய்யும். கடன் வழங்கியோர் குழுவின் வணிக நடைமுறைச் சாத்தியக் கூறுகள் தவிர்த்து செயல்பாட்டுக் கடன் வழங்கியோரின் (operational creditors) தொகையைப் பாதிப்பதாக அடிப்படைத் தீர்வுத் திட்டம் இருக்குமாயின் அது நிராகரிக்கப்படலாம்.

13 இந்த முன்பொதிவு திவால் தீர்மானச் செயல்முறை (PIRP) எவ்வாறு நிறும திவால் தீர்மானச் செயல்முறையிலிருந்து Corporate Insolvency Resolution Process (CIRP) வேறுபடுகின்றது?

PIRP முறை செலவினம் அதிகமில்லாத விரைவான செயல்முறை ஆகும். இது நாட்டின் முன்னேற்றத்துக்குப் பெரும்பங்காற்றும் குறு/ சிறு/ நடுத்தர நிறுவனங்கள் மட்டுமே பயனடையும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் கடனாளியையும் உள்ளிணைத்துத் தொழில் தொடர்ந்து நடத்துவதற்கான வாய்ப்பை உறுதி செய்கின்றது. ஆனால் பெருநிறுவன திவால் தீர்மானச் செயல்முறையில் தற்போதைய நிர்வாகக் குழு செயலிழக்க நேரிடும். இத்திட்டம் தொழில் முனைவு உரிமைதாரர்களே தொடர்ந்து தமது தொழிலை நடத்துவதை உறுதி செய்கின்றது.

14 மேலும் விவரங்களுக்கு எங்கே அணுகலாம்?

இது குறித்த விளக்கங்கள் நொடிப்பு மற்றும் பொருளறு நிலைச் சட்டக்கோவை, 2016ன் பிரிவு 54(A) முதல் 54(P) வரை இருக்கின்றது. கீழ்க்காணும் தொடுப்பின் மூலம் இணையத்தில் காணலாம்.

<https://ibbi.gov.in/uploads/legalframework/2022-04-28-181717-r28jw-af0143991dbbd963f47def187e86517f.pdf>

மேலும் தேவைப்பட்டால் இது தொடர்பான நிபுணர்களை அணுகலாம். அவர்கள் உங்களை வழிநடத்துவார்கள்.

CD makes a Default of Rs. 10 Lakhs or more

Whether the CD falls under MSME?

Definition of MSME as per Notification No 2119(E) dated 26.06.2020 of the Ministry of Micro, Small and Medium Enterprises.
New Criteria / Limits as specified in Notification No. S.O 1702(E) dated 1st June 2020 effective 01.07.2020

Yes

No

Not Eligible U/s 54A (1)

- Has the CD undergone pre-packaged insolvency resolution process or completed CIRP during the period of three years preceding the initiation Date? (54A(2)(a))
- Is the CD undergoing CIRP/PIRP? (54A(2)(b))
- Order U/s33 passed for liquidation (54A(2)(c))
- Ineligible u/s 29A (54A(2)(d))

Yes

No

Not Eligible U/s 54A (2) (a) to (d)

CD issues a notice of not less than 5 days with below attachments for a meeting with the FCs, who are unrelated to the CD u/s54A (4). (If there are no FCs or all the FCs are related to the CD, Meeting of OCs, who are unrelated to the CD should be arranged.)

- List of creditors in form P2
- Copy of Declaration in form P6 u/s 54A(2)(f)
- Copy of special/partners resolution u/s 54A(2)(g)
- Base Resolution Plan

Whether CD obtains the approval from its FCs, not being its related parties, representing not less than 66% in value of the financial debt in form P6 for filing the Application for PIRP and for terms of appointment of RP in form P3 U/s 54A (2) (e) & 54A (3)?

Yes

No

PIRP Process ceases

CD prepares the full set of the application in Form 1 with Annexures and forwards the same to the Board through registered / speed post / by hand / by electronic means.

Has the CD filed the Application with AA within 90 days of the Declaration in form 1 (u/s 54C (1) along with the Annexures U/s 54C (2) & (3)? Proof that a copy of the application has been served to the Board also to be attached with the Application.

Yes

No

AA shall within a period of 14 days from the date of receipt of the Application by an Order

Admit
Application
u/s54C(4)(a)

Reject
Application
u/s54C(4)(b)

PIRP process commences from the date of Admission of the Application by the AA u/s 54C (5)

RP's Pre-PIRP role ceases u/s 54B(2)(a) and 54B(2)(b), he is eligible only for pre PIRP fee, that will be paid by the CD.